



அறிவித்திருப்பதால், வடமாகாண சபைக்கான தரேதல் அறிவிக்கப்பட்டால், அரசாங்க ஆதரவுடன் முதலமைச்சருக்கான வடேபாளராகக் களம் இறங்கத் திட்டமிட்டிருந்த இலங்கை அரசின் கைக்கொலியான டக்ளஸ், நெருக்கடியில் உள்ளார். இதனால் அவர் புகளொட, ஈ.பி.ஆர்.எஸ்.எப்.பத்மநாபா அணி, ஆனந்த சங்கரி, ஈரோஸ், சிவாஜிலிங்கம் அணி உள்ளிட்ட 7 குழுக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு களமிறங்க முயற்சித்து வருகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வற்றிப்பெறும் இடங்களைவிட, டக்ளஸ் அணியும் கே.பி. அணியும் தனித்தனியே போட்டியிட்டுப் பெறும் மொத்த இடங்கள் அதிகமாக இருந்தால், வடமாகாண சபையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று ராஜபக்ச கும்பல் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

புலிகள் இயக்கத்தின் மற்றொரு பிளவுபட்ட குழுவினர், அரசு தந்திர தியாக இந் தியாவாக குறிப்பந்தங்கள் தருவதன் மூலம் இந் திய ஆதரவுடன் தமிழ் அரசை நிறுவ முயற்சி செய்வதாக நாம் நம்புகிறோம். நாடாளுமன்றத் தமிழ் அரசு உருவாக்கத்தின் இணைப்பாளரான உருத்திர குமாரன், "இந் திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையும்தோது தமிழ் முதல் தனியரசுக்கான ஆதரவினை நாம் இந் திய அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியும். இந் தியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றே நாங்கள் கருதுகிறோம்" என்கிறார்.

இது ஒருபுறமிருக்க, அண்மையில் இலங்கை அதிபர் ராஜபக்ச டெல்லிக்கு வந்து இந் தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கையொழுத்திட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் வலுப்படுத்துதலும் பயிற்சி அளிக்கவும் உதவி வரும் இந் தியா, மறுபுறம் ஈழத் தமிழர் மீள் குடியேற்றத்துக்காக 50,000 வீடுகள் கட்டியமைக்கவும், தலமைன்னாரிலிருந்து ரயில் பாதை அமைக்கவும் சம்பந்தத்தில் அனல் மின் நிலையம் அமைக்கவும் கடனுதவி செய்ய இசைந்துள்ளதோடு, இலங்கையில் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் செயல்படுத்த சிபாரிசு செய்துள்ளது. அதாவது, ஈழத் தமிழர்களின் பாரம்பரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக்கி, இந் தியாவில் உள்ளது போல அத் தமிழ் மாநிலத்துக்கு அதிகாரங்களை வழங்கக் கோருகிறது. இதற்குப் அதிகாரப்பெரிக்கான தீர்வு ஒன்றை வகைக்க தமிழ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ராஜபக்சே அறிவித்துள்ளார். புலிகளும் ஈழத் தமிழனத்திற்கும் எதிரான போரில் துணைநின்ற வழிகாட்டி இயக்கியதோடு, ராஜபக்ச கும்பலின் பாசிச ஆட்சிக்கூச்சாதகமான சமீப நிலையை உருவாக்கிக் கொடுத்து, இலங்கை அரசியலிலும் தலையிட்டு, இலங்கை மீது தனது அரசியல் ஆதிக்கத்தை இந் தியா வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. இந் தியாவின் உறுதியான ஆதரவினால் தான் போர்க்குற்ற விசாரணைக்கான ஐ.நா. சபையின் குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்து ராஜபக்ச அரசு கச்சலிடுகிறது.

மறுபுறம், முன்னாள் புலி ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கையேறு நிலையில்



Written by தமிழ்ரங்கம்

Saturday, 14 August 2010 06:35 - Last Updated Saturday, 14 August 2010 06:30

---

மஶலமஶோ ஈழத் தமிழரின் விடுதலையை ஒருபஶோதும் சாதிக் க முடியாது. இந்திய மலோதிக் க நலன்களாக் காகத் தமிழக மீ னவர்கள் காவு கஶொடுக் கப்படுவதையும் தடுக் க முடியாது.

-மனஶோகரன் .